

## ଆଦିତ୍ୟହୃଦୟମ्

### ଆତିତ୍ୟହୃଦୟମ

ସମ୍ବଲ୍ପକୁରୁତତ୍ତ୍ଵିଲ୍ ଉଳ୍ଳା ଆତିତ୍ୟହୃଦୟ ତୁତିଷ୍ୟ  
ପଥମ ପିରିତ୍ତତୁ ତମି଴ିଲ୍ ମୋଢ଼ି ପେଯର୍ତ୍ତତୁଳୋଣ୍.

ଇତୁ ଏଣ୍ ମୁତଳ୍ ମୁଯର୍ଚ୍ଚି. ନାନ୍ କୁଟିଯିରୁନ୍ତ କୋଯିଲ୍  
ଅନ୍ତଣେ ତର୍ମାମପାଞ୍ଜକୁମ, ତଣ୍ଣୁଟେୟ ଓୟବୁ ନେର  
ଉର୍ଯ୍ୟାଟଲିନ୍ ପୋମୁତୁ ତମି଴୍ ଇଲକ୍କିଯ ଇଲକ୍କଣ୍  
ମେ଱୍କୋଳକଣେକ୍ କୂରି ଇନିତାଣ ତାୟ ମୋଢ଼ି ତମି଴୍  
ମେତୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଳର୍ତ୍ତ ଏଣ୍ ତନ୍ତେତ ନଟେଚ ଅଧ୍ୟଗୁରୁକୁମ  
ଇତେ ଚମର୍ପିକ୍କିରେଣ୍.

25th ଟିଚମ୍ପର୍ 2006  
ବେଟ୍ରାଯିଟ ନକରମ

ଶ୍ରୀନିବାସଙ୍ ନଟେଚା

## நன்றியுரை

1942 June லிருந்து 1953 March வரை திருச்சி ஈ. ஆர். உயர் நிலைப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரை பயிற்சி மொழியான தமிழில் படித்தேன். அப்பொழுது ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலம் முதல் மொழி. ஏழாம் வகுப்பில் இரண்டாம் மொழியாக தமிழ் அல்லது ஸம்ஸ்க்ருதம். தன் அன்பான பேச்சால் ஸ்ரங்கார சுப்ரமண்ய சிரோன்மணி அவர்கள் என்னை ஸம்ஸ்க்ருத வகுப்பிற்கு கவர்ந்து இழுத்தார். நல்ல குருவிடம் ஆரம்பித்த பயணம் தொடர்கிறது. அவருக்கு என்றென்றும் நன்றி. செய்யுள் சொல்லிக் கொடுத்த ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களுக்கும், இலக்கணத்தை இனிதாக விளக்கிய கந்தஸ்வாமி சிரோன்மணி அவர்களுக்கும் மிக்க நன்றி.

1957 Sep லிருந்து 2004 Apr வரை பல இடங்களில் பணி. கடைசியில் சென்னையில் வேலை பார்த்த இடத்தில் சங்கரன் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவரும் என்னைப் போல் ஸம்ஸ்க்ருதத்தை தமிழின் துணை கொண்டு படிக்க விரும்பினார். ஸம்ஸ்க்ருதமும் தாய் மொழி தமிழும் நம்முடைய இரு கண்கள் என்று கருதிய அவரும் நானும் ஒன்று சேர்ந்து 2003 - 2004 ஆண்டில் ஸம்ஸ்க்ருதத்தை ஆர்வத்துடன் பண்டித ரெங்கணாத சர்மா என்ற குருவிடமும், டாக்டர் வாசுதேவன் என்ற குருவிடமும் படிக்க ஆரம்பித்தோம். ஸம்ஸ்க்ருத படிப்புக்கு ஊக்கம் கொடுத்த சங்கரனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்த குரு பண்டித ரெங்கணாத சர்மாவிற்கும், குரு டாக்டர் வாசுதேவனுக்கும் மிக்க நன்றி.

ஸம்ஸ்க்ருத பாரதி பாஸ்டன் நகரில் 2006 ஏப்ரல் மாதம் வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் முதல் சர்க்கம் 20 ஸ்லோகங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு போட்டி ஒன்று நடத்தினார்கள். என்னுடைய முதல் பெண் ஜானகியின் இரு மகன்கள் நந்தகுமாரும் (வயது 12+) சித்தார்த்தும் (வயது 09+) அந்த ஸ்லோக போட்டியில் கலந்து கொண்டார்கள்.

என்னிடம் தினமும் ஸ்லோகங்களை கற்றுக்கொண்டார்கள். தமிழ் எழுத படிக்க பேச தெரிந்ததால் ஸ்லோகத்துக்கு தமிழில் அர்த்தமும் கேட்டார்கள். அந்த 20 ஸ்லோகங்களையும் பதம் பிரித்து தமிழில் மொழி பெயர்த்தேன். என்னுடைய இரண்டாம் பெண் அனுராதாவின் மகன் அவினாஷ் ம் (வயது 04+) ஆவலுடன் கற்றுக்கொண்டான். இந்த சிறுவர்களின் ஆர்வம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள "ஆதித்யஹ்ருதயம்" துதியை பதம் பிரித்து தமிழில் மொழி பெயர்க்கும் ஆவலை எனக்கு ஏற்படுத்தியது. இந்த முயற்சிக்கு வித்திட்ட நந்தகுமார் சித்தார்த் அவினாஷ் மூவருக்கும் மிக்க நன்றி.

ஆங்கிலத்தில் எழுதுவதை தமிழ், ஸம்ஸ்க்ருதம், கன்னடம், தெலுங்கு மற்றும் பல மொழிகளின் வடிவங்களில் மாற்றித் தரக்கூடிய கணினி மென்மொழி "பராஹாவை" இணைய தளத்திலிருந்து எடுத்து சொல்லிக் கொடுத்த என் முதல் பிள்ளை நாகராஜனுக்கு நன்றி.

"பராஹா" மென்மொழியை உருவாக்கியவர்களுக்கு மிக்க நன்றி.

பல மொழி வடிவங்களில் எழுதியதை அம்மொழி வடிவங்கள் இல்லாத போதும் அதை படிக்க, அச்சடிக்க முடிந்த பிடினப் கோப்பையாக மாற்றும் மென்பொருளை எனது கணினியில் போட்டுக் கொடுத்த என் இரண்டாம் பிள்ளை ரெங்கனாதனுக்கு நன்றி.

ஐயம் எழும்போது சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க உதவிய என் இளைய மாப்பிள்ளை பாலாஜிக்கு நன்றி.

மொழி பெயர்த்ததை சரி பார்த்து, தவறுகளை திருத்தி, தக்க தமிழ்ச் சொல்லை தந்து உதவிய என் இரண்டாம் பெண் அனுராதாவிற்கு நன்றி.

எழுதியதைப் படித்துப் பார்த்து, பாராட்டி முயற்சிக்கு முழு ஆதரவு கொடுத்த என் மனைவி கமலாவிற்கு நன்றி.

ஆதித்யஹ்ருதயம் மொழி பெயர்ப்பை சில உறவினர்களுக்கும் சில நண்பர்களுக்கும் அனுப்பினேன். ஒரு நண்பர் அதை "உல்ரிச் ஸ்ஹல்" என்கிற ஜெர்மானியருக்கு அனுப்பி வைத்தார். அவர் ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர். தமிழ் தெரியாதவர். அதைப் படித்துவிட்டு மூன்று கேள்விகள் எழுப்பினார். கேள்வி ஒன்று.

த்ரஞ்சிடவா என்பது த்ரஞ்சிடவா என்று தவறாக இருக்கிறது. தவறான உச்சரிப்பா அல்லது தமிழால் ஏற்பட்ட பாதிப்பா? என் பகுல் :

தவறான உச்சரிப்பு. திருத்திவிட்டேன். கண்டு பிடித்து சொன்னதற்கு நன்றி.

କେଳିବି ରାଣ୍ଡି.

அதித்யம் 107 வது சர்க்கமா? அல்லது 105

ஆவது சர்க்கமா? என்னிடமுள்ள மூன்று புத்தகங்களிலும் 105 அவகா சர்க்கமாக உள்ளதே?

என் பதில்: ஆம். சில பாட நூல்களில் 105 ஆவது சுர்க்காராக உள்ளது.

കേരളി മന്ത്രാ.

Baroda text critical edition പാടി ആതിത്യംനുതയമ് പാമാധ്യങ്കർക്കിൽ പിൻ്നാലും വന്നു ഇന്ത്യൻ ചൈരാകൾ.

ஏன் பகில்:

அமெரிக்கா ஆன் ஆர்பரில் ஸம்ஸ்க்ருத பேராசியராக இருக்கும் மாதவ் தேஷ்பாண்டே என்பவரோடு பேசியதில் தெரிந்துகொண்டது. ராமாயணத்துக்கு பல புத்தகங்கள் இருப்பினும் Baroda text critical edition தான் ஆதாரமாக ஒப்புகொள்ளப்பட்டதாகும். அதே போல் மகாபாரதத்திற்கு Bhandarkar institute's text critical edition தான் ஆதாரம்..

இந்த ஆதித்யஹ்ருதயம் மூலத்தை தமிழ் மொழி பெயர்ப்போடு படித்து பயன் அடையப் போகின்றவர்களுக்கு நன்றி. தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக்கொள்வேன். தொடர்பு கொள்ள எமில்: snatesa@gmail.com முதல் பகுதி: Sreenivasan Natesa, 46765 Springwood Dr, Macomb MI 48044-3575 USA

## முகவரை

தன் இறுதி நேரத்திலும் தர்மத்தையெல்லாம் தாரை வார்த்த கர்ணனுக்கு என்னிலையிலும் இல்லை என்று உரையா இதயத்தை இறைவன் எப்படிக் கொடுத்தான் என்று வியந்திருக்கிறேன். ஆஹா, உலகத்துக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொடுக்கும் ஆதவனின் புதல்வன் அல்லவா, அதனால் தான் நிகரில்லாத கொடைவள்ளாக கர்ணன் விளங்கினான். தனயன் கொடுப்பதைக் கண்டோம். தந்தையின் கொடையைப் பார்ப்போம்.

புத்துணர்வையும் மகிழ்வையும் கொடுப்பவன் சூரியன். தேசாந்திரி ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் எழுதியள்ளார். "எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும் இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்!" இது எவ்வளவு உண்மை. நானும் கண்யாகுமரி, மதேரான், மகாபலேஷ்வர், நெந்திடால், ராணிகேட், காட்மாண்டு, பொகேரான், அன்னபூர்ணாமலைத்தொடர், இமயமலைத்தொடர், ஆல்ப்ஸ்மலைத்தொடர் என்று பல இடங்களில் சூரியோதயம் பார்த்து புத்துணர்வு பெற்றிருக்கிறேன். சென்னை பெசந்த் நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் பல முறை காலை வேளையில் அபிராமி பட்டர் கூற்றுக்கு இணங்க "உதிக்கின்ற செங்கதிரில்" அன்னை உமையாளின் "உச்சித் திலகத்தை" மனதில் கண்டு களித்திருக்கிறேன். மாலையில் மஞ்சள் நிறத்தில் மறைகின்ற சூரியனைக் கண்டு மயங்காதவர் உண்டோ?

பெளதீக விஞ்ஞானிகள் சூரியனைப்பற்றி கூறுவதென்ன? சூரியன் 500 கோடி வருடங்களுக்கு முன் தோன்றியது. பூமியிலுருந்து 15 கோடி கிலோமீடர் தொலைவில் உள்ளது. சூரியன் பூமியை விட கனத்தில் 3,30,000 மடங்கு. விட்டத்தில் 109 மடங்கு. தன் புவி ஈர்ப்புத் திறனால் அதற்கு உள்ளடங்கிய எல்லா கோள்களையும் அதனதன் சுற்றுகளில் இடைவிடாமல் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 1.5 கோடி டிகிரி செல்சியஸ் உங்ணமுள்ள அது ஒரு கொதிக்கும் ஆவிப்பந்து. (3/4 hydrogen, 1/4 helium).

தினமும் 1 கோடி அனு குண்டுகளுக்கு ஈடான சக்தியை வெளிப்படுத்தி உலகத்துக்கெல்லாம் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தந்து உயிரினங்களை உண்டாக்குகிறது. ஆதவன் இல்லையேல் உலகில் உயிரே இல்லை.

ஆதி கவி வால்மீகி ஸ்ரீமத்ராமாயணத்தில் எப்படி சூரியனை வர்ணிக்கிறார் என்று பார்ப்போம்.  
ப்ரகாசமானவன், ஒளிக்கதிர்களோடு உதிக்கின்ற உலக நாதன். க்ரஹம் போன்ற கோள்களின் தலைவன். உலகத்தை உருவப்படுத்தியவன். உலகனத்தையும் சிரணங்களைப் பொழிந்து காப்பாற்றுகிறவன். எல்லா உயிரினங்களையும் தோற்றுவிப்பவன். பருவங்களைப் படைப்பவன். மழையால் வளர்ச்சி தருபவன்.  
நேரத்தை உண்டாக்குபவன். இருளைப் போக்குபவன். பனியை விலக்குபவன். பகலை தோற்றுவிப்பவன்.  
பொன் நிறத்தவன். பல வண்ணத்தோன். வட்ட வடிவானவன். ஆயிரம் தீ நாக்குகள் கொண்ட அக்னிப் பிழும்பு. பத்தாயிரம் கோடி தீக்குடம்.  
உயிரினங்கள் உறங்கும் பொழுது இவன் மட்டும் விழித்திருந்து உலகின் செயல்கள் அனைத்தையும் ஆளுபவன். இவ்வாறு எல்லாம் அளிக்கும் சூரியனை நல்வினை பெற, எல்லா பகைவர்களையும் அழிக்க வெற்றியைக் கொண்டு வர, அழிவற்ற நிலை பெற, மங்களமெல்லாம் மங்களமாக, எல்லா பாவங்களையும் அழிக்க, கவலையையும் துன்பத்தையும் களைய, ஆயுள் வளர்ச்சியடைய தினமும் வணங்க வேண்டும்.  
என்கிறார் கவி. மனிதனாக அவதரித்த ஸ்ரீராமனுக்கு ஊக்கம் அளித்து அரக்கர் அரசனை அழிக்க சக்திகொடுக்கும் "ஆதித்யஹ்ருதயம்" துதியை ஆதி கவி வால்மீகி அகஸ்த்யர் வாயிலாக சொல்கிறார்.

இந்த "ஆதித்யஹ்ருதயம்" துதியை பதம் பிரித்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இதைப் படித்துப் பயன் அடைவீர்கள் என்று எண்ணுகிறேன்.

ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम् ।  
रावणं च अग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम् ॥ 1

tatO yuddhapariSrAntam samare cintayA sthitam |  
rAvaNam ca agratO druShTvA yuddhAya samupasthitam || 1

ததோ யுத்தபரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் ।  
ராவணம் ச அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் ॥ 1

दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम् ।  
उपागम्याब्रवीद्रामं अगस्त्यो भगवान् ऋषिः ॥ 2

daivataiSca samAgamya draShTumaByAgato raNam |  
upAgamyAbravIdrAmam agastyo BagavAn ruShi: || 2

தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம் ।  
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: ॥ 2

|                  |                           |
|------------------|---------------------------|
| ततः              | அங்கே                     |
| युद्धपरिश्रान्तं | சண்டையால் களைப்பு அடைந்து |
| समरे             | போர்களத்தில்              |
| चिन्तया          | கவலையுடன்                 |
| अग्रतः           | முன்னால்                  |
| स्थितं           | நிற்கும்                  |
| रावणं च          | ராவணனைப்                  |
| दृष्ट्वा         | பார்த்து                  |
| रणं द्रष्टुम्    | போரைப் பார்க்க            |
| अभ्यागतः         | அங்கே வந்த                |
| दैवतैः च         | தேவர்களுடன்               |

|                 |                        |
|-----------------|------------------------|
| समागम्य         | கூட வந்த               |
| भगवान्          | பகவான்                 |
| अगस्त्यः ऋषिः   | அகஸ்த்ய முனிவர்        |
| युद्धाय         | போருக்கு               |
| समुपस्थितं रामं | முயன்று நிற்கும் ராமரை |
| उपागम्य         | அருகில் அணுகி          |
| अब्रवीत्        | சொன்னார்.              |

அங்கே சண்டையால் களைப்பு அடைந்து போர்களத்தில் கவலையுடன் முன்னால் நிற்கும் ராவணனைப் பார்த்து போரைப் பார்க்க அங்கே வந்த தேவர்களுடன் கூட வந்த பகவான் அகஸ்த்ய முனிவர் போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

ராம ராம மஹா஬ாஹே ஶணு ஗ுஹ் ஸநாதனம் ।  
யென ஸர்வாநரின் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி ॥ 3

rAma rAma mahAbAho SRuNu guhyam sanAtanam |  
yena sarvAnarIn vatsa samare vijayiShyasi || 3

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம் |  
யேன ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி ॥ 3

|             |                          |
|-------------|--------------------------|
| வத்ஸ ராம    | குழந்தாய் ராமா,          |
| மஹா஬ாஹே ராம | நீண்ட கைகளுடைய ராமா,     |
| யென         | எந்த சக்தியால்           |
| ஸமரே        | போரில்                   |
| ஸர்வாநரீன்  | எல்லா எதிரிகளையும்       |
| விஜயிஷ்யஸி  | வெல்வாயோ                 |
| ஸநாதன் ஗ுஹ் | (அந்த) பழமையான ரகசியத்தை |
| ஶணு         | கேள்.                    |

குழந்தாய் ராமா, நீண்ட கைகளுடைய ராமா, எந்த சக்தியால் போரில் எல்லா எதிரிகளையும் வெல்வாயோ (அந்த) பழமையான ரகசியத்தை கேள்.

आदित्यहृदयं पुण्यं सर्वशत्रुविनाशनम् ।  
जयावहं जपेन्नित्यं अक्षय्यं परमं शिवम् ॥ 4

AdityahRudayam puNyam sarvaSatruvinASanam |  
jayAvaham japennityam akShayyam paramam Sivam || 4

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ருவிநாசனம் |  
ஐயாவஹும் ஐபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்|| 4

|                   |                             |
|-------------------|-----------------------------|
| புண्यं            | நல்வினை பெற                 |
| ஸ்ர்வஶத्रுவிநாशன் | எல்லா பகைவர்களையும் அழிக்க  |
| ஜய ஆவஹ்           | வெற்றியைக் கொண்டு வர        |
| அக்ஷய்            | அழிவற்ற நிலை பெற            |
| பரம் ஶிவ்         | மிக்க நலம் அடைய             |
| ஆடித்யஹ்஦ய்       | ஆதித்யஹ்ருதயத்தை            |
| நித்ய் ஜபேத்      | நாள் தோறும் ஐபம் செய்யவும். |

நல்வினை பெற எல்லா பகைவர்களையும் அழிக்க வெற்றியைக் கொண்டு வர அழிவற்ற நிலை பெற மிக்க நலம் அடைய ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் ஜூபம் செய்யவும்.

ஸ்வமங்஗ல மாங்஗ல்ய் ஸ்வபாபப்ரணாஶனம் ।  
சிந்தாஶோகப்ரஶமன் ஆயுர்வர்஧நமுத்தமம் ॥ 5

sarvamangala mAngalyam sarvapAptraNASanam |  
cintASokapraSamanam Ayurvardhanamuttamam || 5

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாபப்ரணாசனம் |  
சிந்தாஶோகப்ரஶமனம் ஆயுர்வர்தனமுத்தமம் ॥ 5

|                 |                             |
|-----------------|-----------------------------|
| ஸ்வமங்஗ல        | மங்களமெல்லாம்               |
| மாங்஗ல்ய்       | மங்களமாக,                   |
| ஸ்வபாபப்ரணாஶனம் | எல்லா பாவங்களையும் அழிக்க,  |
| சிந்தாஶோக       | கவலையையும் துன்பத்தையும்    |
| ப்ரஶமன்         | களைய,                       |
| ஆயுர்வர்஧ன்     | ஆயுள் வளர்ச்சியடைய          |
| உதம்            | சிறப்பான                    |
| ஆடித்யஹுடய்     | ஆதித்யஹ்ருதயத்தை            |
| நிதிய் ஜபேத்    | நாள் தோறும் ஐபம் செய்யவும். |

மங்களமெல்லாம் மங்களமாக, எல்லா பாவங்களையும் அழிக்க,  
கவலையையும் துன்பத்தையும் களைய, ஆயுள் வளர்ச்சியடைய  
சிறப்பான ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் ஐபம் செய்யவும்.

रश्मिमन्तं समुद्यन्तं देवासुरनमस्कृतम् ।  
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम्॥ 6

rashmimantam samudyantam devAsuranamaskrutam |  
pUjayasva vivasvantam BAskaram BuvanEsvaram|| 6

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸூரநமஸ்க்ருதம் |  
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேச்வரம்॥ 6

|                  |                                 |
|------------------|---------------------------------|
| ரஷ்மிமந்த        | ஓளிக்கதிர்களோடு                 |
| ஸமுத்யந்த        | உதிக்கின்ற                      |
| देवासुर नमस्कृतं | தேவர்களும் அசுரர்களும் வணங்கும் |
| भास्करं          | ஓளி தரும்                       |
| भुवनेश्वरं       | உலக நாதனான                      |
| विवस्वन्तं       | குரியனை                         |
| पूजयस्व          | பூஜை செய்.                      |

ஓளிக்கதிர்களோடு உதிக்கின்ற தேவர்களும்  
அசுரர்களும் வணங்கும் ஓளி தரும் உலக நாதனான  
குரியனை பூஜை செய்.

सर्वदेवात्मको ह्येषः तेजस्वी रश्मिभावनः ।  
एष देवासुरगणान् लोकान् पाति गभस्तिभिः॥ ७

sarvadevAtmako hyeSha: tejasvl raSmiBAvana: |  
eSha devAsuragaNAn lokAn pAti gaBastiBi:|| 7

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ: தேவர்களின் வடிவம் |  
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபிஃ॥ 7

|               |                                  |
|---------------|----------------------------------|
| एषः           | இவர்                             |
| सर्वदेवात्मकः | எல்லா தேவர்களின் வடிவம்.         |
| तेजस्वी       | ப்ரகாசமானவர்.                    |
| रश्मिभावनः    | கிரணங்களைப் பொழிபவர்.            |
| एषः           | இவர்                             |
| देवासुरगणान्  | தேவர்கள் அசுரர்கள் சூட்டத்தையும் |
| लोकान्        | உலகத்தையும்                      |
| गभस्तिभिः     | கிரணங்களால்                      |
| पाति          | காப்பாற்றுகிறார்.                |

இவர் எல்லா தேவர்களின் வடிவம். ப்ரகாசமானவர் கிரணங்களைப் பொழிபவர். இவர் தேவர்கள் அசுரர்கள் சூட்டத்தையும் உலகத்தையும் கிரணங்களால் காப்பாற்றுகிறார்.

एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।  
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः॥ ८

eSha brahmA ca viShNuSca Siva: skanda: prajApati: |  
mahendro dhanada: kAlO yama: somo hyapAM pati:|| 8

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி: |  
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம் பதி:|| 8

|           |                                 |           |
|-----------|---------------------------------|-----------|
| एषः       | हि                              | இவர் தான் |
| ब्रह्मा च | पीरुम्मा,                       |           |
| विष्णुः च | विष्णु,                         |           |
| शिवः      | चிவன்,                          |           |
| स्कन्दः   | कन्तன்,                         |           |
| प्रजापतिः | जీவ ராசிகளின் தலைவர்,           |           |
| महेन्द्रः | இந்திரன்,                       |           |
| धनदः      | குபேரன்,                        |           |
| कालः      | காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன், |           |
| यमः       | யமன்,                           |           |
| सोमः      | சந்திரன்,                       |           |
| अपां पतिः | தண்ணீருக்கு அதிபதி (வருணன்).    |           |

இவர் தான் பிரும்மா, விஷ்ணு, சிவன், கந்தன், ஜீவ ராசிகளின் தலைவர், இந்திரன், குபேரன், காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன், யமன், சந்திரன், தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

पितरो वसवः साध्या ह्यस्विनौ मरुतो मनुः ।  
वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ॥ 9

pitaro vasava: sAdhyA hyasvinau maruto manu: |  
vAyurvhni: prajAprANa: rutukartA praBAkara: || 9

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யஸ்வினை மருதோ மனு: |  
வாயுர்வஹ்நி: ப்ரஜாப்ராண: ருதுகர்த்தா ப்ரபாகர: || 9

|             |                         |
|-------------|-------------------------|
| (एषः) हि    | (இவர்) தான்             |
| पितरो       | पीतंगु तेवते,           |
| वसवः        | वसुक्कलं,               |
| साध्या      | सात्यर्कलं,             |
| अस्विनौ     | अस्विऩி तेवर्कलं,       |
| मरुतो       | मरुत्तुक्कलं,           |
| मनुः        | मनु,                    |
| वायुः       | कार्त्तु,               |
| अह्निः      | नेत्रुप्पु,             |
| प्रजाप्राणः | ज्ञेवराचिकளिऩ् उयिर्,   |
| ऋतुकर्ता    | प्रावन्कளைப் படைப்பவர், |
| प्रभाकरः    | ஓளியைக் கொடுப்பவர்.     |

(இவர்) தான் பிதரூ தேவதை, வஸுக்கல், சாத்யர்கல்,  
அச்வினி தேவர்கல், மருத்துக்கல், மனு, கார்த்து, நெருப்பு,  
ஜ்ஞேவராசிகளின் உயிர், பருவங்களைப் படைப்பவர்,  
ஓளியைக் கொடுப்பவர்.

ଆଦିତ୍ୟ: ସଵିତା ସୂର୍ଯ୍ୟ: ଖଗ: ପୂଷା ଗଭସ୍ତିମାନ୍ ।  
ସୁଵର୍ଣ୍ଣସଦୃଶୋ ଭାନୁ: ହିରଣ୍ୟରେତୋ ଦିଵାକର:॥ 10

Aditya: savitA sUrya: khaga: pUShA gaBastiMAn |  
suvarNasadRuSo BAru: hiraNyareto divAkara:|| 10

ஆଉତିତ୍ୟ: ସଲବିତା ଲୋର୍ୟ: କକ: ପ୍ରଞ୍ଚା କପଳସ୍ତିମାନ୍ ।  
ସାଵରଣ୍ଣଲେଖତ୍ରୁତୋ ପାନୁ: ହିରଣ୍ୟରେତୋ ତିଵାକର:॥ 10

|               |                                |
|---------------|--------------------------------|
| ଆଦିତ୍ୟ:       | ଅତିତିଯିଙ୍କ ପୁତଳିବନ୍,           |
| ସଵିତା         | ପଟେକକୁମ୍ ଲେଖିତା,               |
| ସୂର୍ଯ୍ୟ:      | କୁରିଯିଙ୍କ,                     |
| ଖଗ:           | ବାନାତ୍ତୁପ୍ ପରାଵେ,              |
| ପୂଷା          | ମର୍ମ୍ରୟାଳ୍ ଲୋର୍ୟଚି ତରୁପବନ୍,    |
| ଗଭସ୍ତିମାନ୍    | ଛୁଣିକକତିରୋଙ୍କ,                 |
| ସୁଵର୍ଣ୍ଣସଦୃଶ: | ତନ୍ତ୍ରକତ୍ତେତପ୍ ପୋନ୍ନରବନ୍,      |
| ଭାନୁ:         | ଛୁଣିକ କାନ୍ତିଯୁଳୀଲାବନ୍ ,        |
| ହିରଣ୍ୟରେତ:    | ପୋନ୍ମଯମାନ ଅକ୍ଷଣିପ୍ ପିନ୍ଧିମ୍ପୁ, |
| ଦିଵାକର:       | ପକଲେ ତୋର୍ନ୍଱ାଵିପ୍ପବନ୍.         |

ଅତିତିଯିଙ୍କ ପୁତଳିବନ୍, ପଟେକକୁମ୍ ଲେଖିତା, କୁରିଯିଙ୍କ, ବାନାତ୍ତୁପ୍ ପରାଵେ, ମର୍ମ୍ରୟାଳ୍ ଲୋର୍ୟଚି ତରୁପବନ୍, ଛୁଣିକକତିରୋଙ୍କ,  
ତନ୍ତ୍ରକତ୍ତେତପ୍ ପୋନ୍ନରବନ୍, ଛୁଣିକ କାନ୍ତିଯୁଳୀଲାବନ୍ ,  
ପୋନ୍ମଯମାନ ଅକ୍ଷଣିପ୍ ପିନ୍ଧିମ୍ପୁ, ପକଲେ ତୋର୍ନ୍଱ାଵିପ୍ପବନ୍.

हरिदशः सहस्रार्चिः सप्तसप्तिर्मरीचिमान् ।  
तिमिरोन्मथनः शंभुस्त्वष्टा मार्ताण्ड अंशुमान्॥ 11

haridaSva: sahsrArci: saptasaptirmalcimAn |  
timironmathana: SamBustvaShTA mArtANDa amSumAn|| 11

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர்மரீசிமான் |  
திமிரோன்மதன: சம்புஸ்த்வஷ்டா மார்தாண்ட அம்சமான்॥ 11

|                    |                                 |
|--------------------|---------------------------------|
| हरिदशः             | पञ्चसैकं कुतीरेयुतैयवरं.        |
| सहस्रार्चिः        | आयிரम् ते नाकंकुकलं केऽन्नैवरं. |
| सप्तसप्तिः         | एमु कुतीरे उतैयवरं.             |
| (सप्त) मरीचिमान्   | एमु ओलीकंकिरणान्कलं केऽन्नैवरं. |
| तिमिरोः मथनः       | இருளைப் போக்குவர்.              |
| शंभुस्त्वष्टा      | மங்களம் அளிப்பவர்.              |
| मार्ताण्ड अंशुमान् | பன்னிரண்டு ஓலிக்கற்றை உतैயवरं.  |

पञ्चसैकं कुतीरेयुतैयवरं. आयिरम् ते नाकंकुकलं केऽन्नैवरं.  
एमु कुतीरे उतैयवरं. एमु ओलीकंकिरणान्कलं केऽन्नैवरं.  
இருளைப் போக்குவர். மங்களம் அளிப்பவர்.  
பன்னிரண்டு ஓலிக்கற்றை உतैயवरं.

हिरण्यगर्भः शिशिरः तपनो भास्करो रविः ।  
अग्निगर्भोऽदितेः पुत्रः शंखः शिशिरनाशनः ॥ 12

hiraNyagarBa: SiSira: tapano BAskaro ravi: |  
agnigarBo adite: putra: Samkha: SiSiranASana: || 12

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி: |  
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: || 12

हिरण्यगर्भः तन्मकत्तिन् उरैविटम्.

शिशिरः कुलीर्च्चियेत् तरुपवर्.

तपनः नेरुप्पाय एरிபवर्.

भास्करः ओलியானவர்.

शंखः पத்தாயிரம் கோடி

अग्निगर्भः तீக்குடம்.

शिशिरनाशनः பனியை விலக்குபவர்.

रविः ஆதவர்.

अदितेः पुत्रः அதிதியின் புதல்வர்.

தங்கத்தின் உறைவிடம். குளிர்ச்சியைத் தருபவர்.

நெருப்பாய் எரிபவர். ஓலியானவர். பத்தாயிரம் கோடி தீக்குடம்.

பனியை விலக்குபவர். ஆதவர். அதிதியின் புதல்வர்.

வ்யோமநாಥஸ்தமोभே�ி ஋க்யஜுஸ்ஸாமபாரா: |  
ଘனவுஷ்டிரபாம் மித்ர: விஞ்யவி஥ி ப்லவங்கம: || 13

vyomanAthastamoBedI rugyajussAmapAraga: |  
GanavruShTirapAm mitra: vindhyavlthI plavangama: || 13

வ்யோமநாதஸ்தமோபேதீ ருக்யஜஸ்ஸாமபாரக: |  
கனவுஷ்டிரபாம் மித்ர: விஞ்த்யவீதீ ப்லவங்கம: || 13

|              |                              |
|--------------|------------------------------|
| வ்யோமநாத:    | ஆகாயத்தை ஆள்பவர்.            |
| தமோ�ேடி      | இருளைப் பிளப்பவர்.           |
| ஓர்யஜுஸ்ஸாம  | ருக் , யஜார் , சாம           |
| பாரா:        | மும் மறைகளையும் கரை கண்டவர். |
| ଘனவுஷ்டி:    | பெரும் மழையை உண்டாக்குபவர்.  |
| அபாம் மித்ர: | வருணனின் நண்பர்.             |
| விஞ்யவி஥ி    | விஞ்திய மலை வீதியில்         |
| ப்லவங்கம:    | தாவிச் செல்பவர்.             |

ஆகாயத்தை ஆள்பவர். இருளைப் பிளப்பவர்.  
ருக் , யஜார் , சாம மும் மறைகளையும் கரை கண்டவர்.  
பெரும் மழையை உண்டாக்குபவர். வருணனின் நண்பர்.  
விஞ்திய மலை வீதியில் தாவிச் செல்பவர்.

ଆତପୀ ମଣ୍ଡଲୀ ମୃତ୍ୟୁ: ପିଂଗଳ: ସର୍ଵତାପନ: ।  
କବିର୍ଵିଶ୍ଵୋ ମହାତେଜା: ରକ୍ତ: ସର୍ବଭବୋଦ୍ଧଵ: ॥ 14

Atapl maNDall mrutyu: pingala: sarvatApana: |  
kavirviSvo mahAtejA: rakta: sarvaBavodBava: || 14

ஆତପୀ ମଣ୍ଡଲୀ ମୃତ୍ୟୁ: ପିଂଗଳ: ସର୍ଵତାପନ: ।  
କବିର୍ଵିଶ୍ଵୋ ମହାତେଜା: ରକ୍ତ: ସର୍ବଭବୋଦ୍ଧଵ: ॥ 14

|             |                            |
|-------------|----------------------------|
| ଆତପୀ        | ନେନ୍ରୁପ୍ପାୟ କାୟପବର୍.       |
| ମଣ୍ଡଲୀ      | ଵଟ୍ଟ ଵାତିବାନାଵର୍.          |
| ମୃତ୍ୟୁ:     | ଅୟିକ୍କୁମ ଇ଱ୈଵଣ୍.           |
| ପିଂଗଳ:      | ପୋଣ୍ ନିର୍ବତ୍ତତୋଣ୍.         |
| ସର୍ଵତାପନ:   | ଏଲ୍ଲାବ୍ରତ୍ରେଯୁମ ଏରିପ୍ପବର୍. |
| କବିର୍ଵିଶ୍ଵ: | ଇଲ୍ଲାବ୍ରତ୍ରେଯୁମ ଏରିପ୍ପବର୍. |
| ମହାତେଜ:     | ମିକ୍କ ଜୋତି ପଟେତତ୍ତଵର୍.     |
| ରକ୍ତ:       | ଶିଵପ୍ପ ଵଣ୍ଣଣତ୍ତଵର୍.        |
| ସର୍ବଭବ      | ଏଲ୍ଲା ଉତ୍ସିରିନାନ୍କଣେଯୁମ    |
| ଉଦ୍ଧଵ:      | ତୋର୍ଣ୍ଣବିପ୍ପବର୍.           |

ନେନ୍ରୁପ୍ପାୟ କାୟପବର୍. ଵଟ୍ଟ ଵାତିବାନାଵର୍. ଅୟିକ୍କୁମ ଇ଱ୈଵଣ୍.  
ପୋଣ୍ ନିର୍ବତ୍ତତୋଣ୍. ଏଲ୍ଲାବ୍ରତ୍ରେଯୁମ ଏରିପ୍ପବର୍. ଇଲ୍ଲାବ୍ରତ୍ରେଯୁମ ଏରିପ୍ପବର୍.  
ମିକ୍କ ଜୋତି ପଟେତତ୍ତଵର୍. ଶିଵପ୍ପ ଵଣ୍ଣଣତ୍ତଵର୍.  
ଏଲ୍ଲା ଉତ୍ସିରିନାନ୍କଣେଯୁମ ତୋର୍ଣ୍ଣବିପ୍ପବର୍.

நக்ஷத்ரங்கராணாம் அதிபோ விஶ்஭ாவன: |  
தேஜஸாமபி தேஜஸ்வி ஦்வாदஶாத்மன் நமோஸ்து தே || 15

nakShatragrahatArANAm adhipo viSvaBAvana: |  
tejasAmapi tejasvI dvAdaSATman namostu te || 15

நக்ஷத்ரக்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவன: |  
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்து தே || 15

|              |                                  |
|--------------|----------------------------------|
| நக்ஷத்ரங்    | நட்சத்திரம், க்ரஹம் போன்ற        |
| தாராண் அதிபோ | கோள்களின் தலைவர்.                |
| விஶ்஭ாவன:    | உலகத்தை உருவப்படுத்தியவர்.       |
| தேஜஸாமபி     | ஓளிக்கும்                        |
| தேஜஸ்வி      | ஓளி மிக்கவர்.                    |
| ஦्वா஦ஶாத்மன் | பன்னிரண்டு மூர்த்தி வடிவுள்ளவர். |
| தே நமோஸ்து   | தங்களுக்கு நமஸ்காரம்.            |

நட்சத்திரம், க்ரஹம் போன்ற கோள்களின் தலைவர்.  
உலகத்தை உருவப்படுத்தியவர். ஓளிக்கும் ஓளி மிக்கவர்.  
பன்னிரண்டு மூர்த்தி வடிவுள்ளவர். தங்களுக்கு நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்  
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணன்  
அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், தவஷ்டா, சவிதா & விஷ்ணு.

நம: பூர்வாய ரிரயே பஶ்சிமாயாட்ரயே நம: |  
ஐதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: || 16

nama: pUrvAya giraye paScimAyAdraye nama: |  
jyotirgaNAnAm pataye dinAdhipataye nama: || 16

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம: |  
ஐதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: || 16

|                 |                       |
|-----------------|-----------------------|
| பூர்வாய ரிரயே   | கிழக்கு மலையின்       |
| பதயே நம:        | அதிபதிக்கு நமஸ்காரம். |
| பஶ்சிமாய அட்ரயே | மேற்கு மலையின்        |
| பதயே நம:        | அதிபதிக்கு நமஸ்காரம். |
| ஐதிர்கணானாம்    | ஒளிக் கூட்டங்களுக்கு  |
| பதயே நம:        | அதிபதிக்கு நமஸ்காரம். |
| தின             | பகலுக்கு              |
| அதிபதயே நம:     | அதிபதிக்கு நமஸ்காரம். |

கிழக்கு மலையின் அதிபதிக்கு நமஸ்காரம்.  
மேற்கு மலையின் அதிபதிக்கு நமஸ்காரம்.  
ஒளிக் கூட்டங்களுக்கு அதிபதிக்கு நமஸ்காரம்.  
பகலுக்கு அதிபதிக்கு நமஸ்காரம்.

जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः ।  
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः ॥ 17

jayAya jayaBadrAya haryaSvAya namo nama: |  
namo nama: sahasrAmSo AdityAya namo nama: || 17

ஐயாய ஐயபத்ராய ஹர்யச்வாய நமோ நம: ।  
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம: ॥ 17

|           |                                 |
|-----------|---------------------------------|
| जयाय      | வெற்றியை தருபவருக்கு            |
| जयभद्राय  | வெற்றியோடு நலனையும் தருபவருக்கு |
| हर्यश्वाय | பச்சைக் குதிரை உடையவருக்கு      |
| नमो नमः   | நமஸ்காரம் நமஸ்காரம்.            |
| सहस्रांशो | ஆயிரம் கிரணங்கள் கொண்டவருக்கு   |
| नमो नमः   | நமஸ்காரம் நமஸ்காரம்.            |
| आदित्याय  | அதிதியின் புதல்வருக்கு          |
| नमो नमः   | நமஸ்காரம் நமஸ்காரம்.            |

வெற்றியை தருபவருக்கு வெற்றியோடு நலனையும்  
தருபவருக்கு பச்சைக் குதிரை உடையவருக்கு  
நமஸ்காரம் நமஸ்காரம். ஆயிரம் கிரணங்கள்  
கொண்டவருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.  
அதிதியின் புதல்வருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

நம உரைய வீராய ஸாரங்஗ாய நமோ நம: |  
நம: பத்மப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம: || 18

nama ugrAya vlrAya sAramgAya namo nama:  
nama: padmaprabodhAya mArtaNDAYa namo nama: || 18

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம: |  
நம: பத்மப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம: || 18

|                  |                           |
|------------------|---------------------------|
| உரைய நம:         | கடுமையானவருக்கு வணக்கம்   |
| வீராய நம:        | வீரருக்கு வணக்கம்         |
| ஸாரங்஗ாய நம:     | பல வண்ணத்தோனுக்கு வணக்கம் |
| மார்த்தண்டாய நம: | மார்த்தாண்டனுக்கு வணக்கம் |
| பத்மப்ரபோதாய     | தாமரையை மலரச்செய்பவனுக்கு |
| நமோ நம:          | நமஸ்காரம் நமஸ்காரம்       |

கடுமையானவருக்கு வணக்கம். வீரருக்கு வணக்கம்.  
பல வண்ணத்தோனுக்கு வணக்கம். மார்த்தாண்டனுக்கு  
வணக்கம். தாமரையை மலரச்செய்பவனுக்கு  
நமஸ்காரம் நமஸ்காரம்.

ब्रह्मेशानाच्युतेशाय सूर्यादित्यवर्चसे ।  
भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नमः ॥ 19

brahmeSAnAcyuteSAya sUryAyAdityavarcase |  
BAsvate sarvaBakShAya raudrAya vapuShe nama: || 19

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸமர்யாயாதித்யவர்சஸே |  
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரெளத்ராய வபுஷே நம: || 19

|                  |                                   |
|------------------|-----------------------------------|
| ब्रह्मेशानाच्युत | பிரும்மன், சிவன், விஷ்ணு          |
| ईशाय सूर्याय     | இம்மூவருக்கும் ஈசன் ஸமரியனுக்கு,  |
| आदित्याय         | அதிதி புதல்வனுக்கு,               |
| वर्चसे           | காந்தி படைத்தவனுக்கு,             |
| भास्वते          | ஓளியானவனுக்கு,                    |
| सर्वभक्षाय       | எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு, |
| रौद्राय वपुषे    | ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு      |
| नमः              | நமஸ்காரம்.                        |

பிரும்மன், சிவன், விஷ்ணு இம்மூவருக்கும் ஈசன் ஸமரியனுக்கு, அதிதி புதல்வனுக்கு, காந்தி படைத்தவனுக்கு, ஓளியானவனுக்கு, எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு, ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने ।  
कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः ॥ 20

tamoGnAya himaGnAya SatruGnAyAmitAtmane |  
krutaGnaGnAya devAya jyotiShAm pataye nama: || 20

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே |  
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20

|             |                            |
|-------------|----------------------------|
| तमोघ्नाय    | இருளைப் போக்கும்,          |
| हिमघ्नाय    | பனியை விலக்கும்,           |
| शत्रुघ्नाया | பகைவர்களை அழிக்கும்,       |
| कृतघ्नघ्नाय | செய் நன்றியற்றவரை கொல்லும் |
| देवाय       | தேவருக்கு                  |
| अमित        | அளவு கடந்த                 |
| आत्मने      | வடிவுடையவருக்கு,           |
| ज्योतिषां   | ஓளிகளின்                   |
| पतये        | அதிபதிக்கு                 |
| नमः         | நமஸ்காரம்.                 |

இருளைப் போக்கும், பனியை விலக்கும், பகைவர்களை அழிக்கும், செய் நன்றியற்றவரை கொல்லும் தேவருக்கு அளவு கடந்த வடிவுடையவருக்கு, ஓளிகளின் அதிபதிக்கு நமஸ்காரம்.

தப்தசாமீகராभாய வஹயे விஶ்வகர்மணே ।  
நமஸ்தமோஹனிஜ்ஞாய ருசயே லோகஸாக்ஷிணே ॥ 21

taptacAmlkarABAya vahnaye viSvakarmaNe |  
namastamoBiniGnAya ruchaye lokasAkShiNe || 21

தப்தசாமீகராபாய வஹனயே விச்வகர்மணே ।  
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோகசாக்ஷிணே ॥ 21

|             |                             |
|-------------|-----------------------------|
| தப்த        | உருக்கப்பட்ட                |
| சாமீகர      | தங்கம் போல்                 |
| ஆभாய        | ஓளிர்பவருக்கு,              |
| வஹய         | நெருப்பானவருக்கு,           |
| விஶ்வகர்மண  | உலகத்தை படைப்பவருக்கு,      |
| தமோஹனிஜ்ஞாய | இருளை நீக்குபவருக்கு,       |
| லோகஸாக்ஷிணே | உலக சாட்சியாய்              |
| ருசயே நம:   | ஓளிவடிவானவருக்கு நமஸ்காரம். |

உருக்கப்பட்ட தங்கம் போல் ஓளிர்பவருக்கு,  
நெருப்பானவருக்கு, உலகத்தை படைப்பவருக்கு,  
இருளை நீக்குபவருக்கு, உலக சாட்சியாய்  
ஓளிவடிவானவருக்கு நமஸ்காரம்.

நாஶயத்யே | வை ஭ூத் தடேவ ஸ்ஜதி ப்ரபு: |  
பாயத்யே | தபத்யே வர்ஷத்யே | ஗பஸ்திமி: || 22

nASayatyeSha vai BUtam tadeva sRujati praBu: |  
pAyatyeSha tapatyeha varShatyeSha gaBastiBi: || 22

நாசயத்யே | வை பூதம் தடேவ ஸ்ருஜதி ப்ரபு: |  
பாயத்யே | தபத்யே வர்ஷத்யே | கபஸ்திமி: || 22

|             |                      |
|-------------|----------------------|
| ப்ரபு:      | ஏ: ஆளும் இவர்        |
| भूतं        | உயிரினத்தை           |
| நாஶயதி      | அழிக்கிறார்.         |
| வை          | உறுதியாக             |
| தட் ஭ூத் எவ | அந்த உயிரினத்தையே    |
| ஸ்ஜதி       | உண்டாக்குகிறார்.     |
| கபஸ்திமி:   | கிரணங்களால்          |
| ஏ: பாயதி    | இவர் பருகுகிறார்.    |
| ஏ: தபதி     | இவர் காய்கிறார்.     |
| ஏ: வர்ஷதி   | இவர் மழை பொழிகிறார். |

ஆளும் இவர் உயிரினத்தை அழிக்கிறார்.  
உறுதியாக அந்த உயிரினத்தையே உண்டாக்குகிறார்.  
கிரணங்களால் இவர் பருகுகிறார்.  
இவர் காய்கிறார். இவர் மழை பொழிகிறார்.

एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः ।  
एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम् ॥ 23

eSha supteShu jAgarti BUteShu pariniShThita: |  
eSha evAgnihotram ca Palam caivAgnihotriNAm || 23

ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்த்தி பூதேஷூ பரிநிஷ்டித: ।  
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம் ॥ 23

|                    |                              |
|--------------------|------------------------------|
| भूतेषु             | உயிரினங்கள்                  |
| सुप्तेषु           | உறங்கும் பொழுது              |
| परिनिष्ठितः        | திடமாக                       |
| एषः जागर्ति        | இவர் விழித்திருக்கிறார்      |
| एषः एव अग्निहोत्रं | இவர் தான் வேள்வித் தீ.       |
| अग्निहोत्रिणाम् च  | தீயில் வேள்வி செய்வோருக்கும் |
| एषः एव फलं च       | இவரே பயணையும் தருகிறார்.     |

உயிரினங்கள் உறங்கும் பொழுது திடமாக இவர் விழித்திருக்கிறார். இவர் தான் வேள்வித் தீ. தீயில் வேள்வி செய்வோருக்கும் இவரே பயணையும் தருகிறார்.

வेदாஶ க்ரதவशைவ க்ரதூந் ஫லமேவ ச |  
யானி கृத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரஹு: || 24

vedASca kratavaScaiva kratUnAm palameva ca |  
yAni krutyAni lokeShu sarva eSha ravi: praBu: || 24

வேதாச்ச க்ரதவச்சைவ க்ரதூநாம் பலமேவ ச |  
யானி க்ருத்யானி லோகேஷா ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24

|                 |                             |
|-----------------|-----------------------------|
| வேடா: ச         | மறைகள்,                     |
| க்ரதவ: ச ஏவ     | வேள்விகள்,                  |
| க்ரதூந் ஫லமேவ ச | வேள்விகளின் பயன்,           |
| லோகேஷு          | உலகின்                      |
| யானி கृத்யானி   | எல்லா செயல்கள்,             |
| ஸர்வ            | அனைத்தையும்                 |
| ப்ரஹு:          | ஆனும்                       |
| ஏஷ: ரவி:        | இவரே ரவி எனப்படும் சூரியன். |

மறைகள், வேள்விகள், வேள்விகளின் பயன், உலகின்  
எல்லா செயல்கள், அனைத்தையும் ஆனும்  
இவரே ரவி எனப்படும் சூரியன்.

एनमापत्सु कृष्णेषु कान्तारेषु भयेषु च ।  
कीर्तयन् पुरुषः कश्चित् नावसीदति राघव ॥ 25

enamApatsu kruCreShu kAntAreShu BayeShu ca |  
kIrtayan puruSha: kaScit nAvasIdati rAGava || 25

எனமாபத்ஸை க்ருச்சரேஷை காந்தாரேஷை பயேஷை ச |  
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ | 25

|                |                         |
|----------------|-------------------------|
| ராଘவ           | ராகவா                   |
| கஶ்சித் புருஷः | எவன் ஒருவன்             |
| आपत्सु         | ஆபத்து நேரங்களிலும்,    |
| कृष्णेषु       | துன்பங்களிலும்,         |
| कान्तारेषु     | இருண்ட காடுகளால்        |
| भयेषु च        | பயம் ஏற்படும் போதும்,   |
| एनम्           | இந்த ஆதித்யஹ்ருதயத்தை   |
| कीर्तयन्       | ஒதுகிறானோ               |
| न अवसीदति      | அவன் தளர்வடைய மாட்டான். |

ராகவா எவன் ஒருவன் ஆபத்து நேரங்களிலும்,  
துன்பங்களிலும், இருண்ட காடுகளால்  
பயம் ஏற்படும் போதும், இந்த ஆதித்யஹ்ருதயத்தை  
ஒதுகிறானோ அவன் தளர்வடைய மாட்டான்.

பூஜயஸ்வைநமேகாಗ�: ஦ேவदேவं ஜாத்பதிm் ।  
எத்திரிகுணிதம் ஜப்த்வா யுஷீஷு விஜயிஷ்யஸி ॥ 26

pUjayasvainamekAgra: devadevam jagatpatim |  
etattriguNitam japtvA yuddheShu vijayiShyasi || 26

பூஜயஸ்வைநமேகாக்ர: தேவதேவம் ஜகத்பதிம் ।  
ஏதத்த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி ॥ 26

|            |                       |
|------------|-----------------------|
| देवदेवं    | தேவதேவரும்            |
| जगत्पतिम्  | உலக நாதரும்           |
| एनं        | ஆன இவரை               |
| एकाग्रः    | ஒருமிக்க மனதுடன்      |
| पूजयस्व    | பூஜிப்பாய்.           |
| एतत्       | இந்த ஆதித்யஹ்ருதயத்தை |
| त्रिगुणितं | மும்முறை              |
| जप्त्वा    | ஜபித்து               |
| युद्धेषु   | போரில்                |
| विजयिष्यसि | வெற்றி அடைவாய்.       |

தேவதேவரும் உலக நாதரும் ஆன இவரை  
ஒருமிக்க மனதுடன் பூஜிப்பாய். இந்த  
ஆதித்யஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து  
போரில் வெற்றி அடைவாய்.

अस्मिन्द्वाणे महाबाहो रावणं त्वं वधिष्यसि ।  
एवमुक्त्वा तदागस्त्यो जगाम च यथागतम् ॥ 27

asminkShaNe mahAbAho rAvaNam tvam vadhiShyasi |  
evamuktvA tadAgastyo jagAma ca yathAgatam || 27

அஸ்மின்கூணை மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |  
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் || 27

|                 |                        |
|-----------------|------------------------|
| महाबाहो         | நீண்ட கைகளுடைய         |
| त्वं            | நீ                     |
| अस्मिन् द्वाणे  | இக்கணத்தில்            |
| रावणं           | ராவணனை                 |
| वधिष्यसि        | கொல்வாய்.              |
| तद् एवं उक्त्वा | அதை இவ்வாறு கூறிவிட்டு |
| अगस्त्यः        | அகஸ்த்யர்              |
| यथागतं          | வந்த வழியே             |
| जगाम च          | சென்றார்.              |

நீண்ட கைகளுடைய நீ இக்கணத்தில் ராவணனை கொல்வாய். அதை இவ்வாறு கூறிவிட்டு அகஸ்த்யர் வந்த வழியே சென்றார்.

एतच्छुत्वा महातेजा नष्टशोको अभवत्तदा ।  
धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान् ॥ 28

etacCrutvA mahAtejA naShTaSoko aBavattadA |  
dhArayAmAsa suprlto rAGava: prayatAtmavAn || 28

ஏதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ அபவத்ததா |  
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் || 28

|               |                              |
|---------------|------------------------------|
| பிரயதாத்மவான் | தன்னடக்கமுள்ள                |
| மஹாதேஜா       | மிகுந்த தேஜஸ்வியான           |
| ராघவ:         | ராகவன்                       |
| एत्           | இதைக்                        |
| छुत्वा        | கேட்டு                       |
| नष्टशोको      | கவலை நீங்கியவராய்            |
| अभवत्         | ஆனார்.                       |
| तदा           | அப்பொழுது                    |
| सुप्रीतः      | பிரியத்துடன்                 |
| धாரயாமாஸ      | அதை தம் வசமாக்கிக் கொண்டார். |

தன்னடக்கமுள்ள மிகுந்த தேஜஸ்வியான ராகவன் இதைக் கேட்டு கவலை நீங்கியவராய் ஆனார். அப்பொழுது பிரியத்துடன் அதை தம் வசமாக்கிக் கொண்டார்.

ଆଦିତ୍ୟ ପ୍ରେକ୍ଷ୍ୟ ଜପ୍ତ୍ଵା ତୁ ପରଂ ହର୍ଷମାପ୍ତଵାନ୍ ।  
ତ୍ରିରାଚମ୍ୟ ଶୁଚିର୍ଭୂତ୍ଵା ଧନୁରାଦାୟ ବୀର୍ଯ୍ୟଵାନ୍ ॥ 29

Adityam prekShya japtvA tu param harShamavAptavAn |  
trirAcamya SuchirBUtvA dhanurAdAya vIryavAn || 29

ஆୟତିତ୍ୟମ୍ ପ୍ରେରେକଣ୍ୟ ଜ୍ଞପ୍ତତଵା ତୁ ପରମ ହୃର୍ଷମାପ୍ତତଵାନ୍ ।  
ତର୍ତ୍ତରାଚମ୍ୟ କୁଚିର୍ପୁତ୍ତଵା ତନୁରାତାୟ ବୀର୍ଯ୍ୟତଵାନ୍ ॥ 29

|              |   |
|--------------|---|
| ବୀର୍ଯ୍ୟଵାନ୍  | ବୀରଣାକିଯ ରାମର୍                          |
| ଶୁଚିର୍ଭୂତ୍ଵା | ପରିସତ୍ତମ ଚେୟତୁକୋଣ୍ଡୁ                    |
| ତ୍ରିରାଚମ୍ୟ   | ମୁମ୍ମମୁଖେ ମନ୍ତ୍ରରଙ୍ଗକଳ୍ କୂରି ନୀର୍ ପରୁକି |
| ଧନୁରାଦାୟ     | ବିଲ୍ ଏନ୍ତି                              |
| ଆଦିତ୍ୟ       | ଆୟତଵଣେ                                  |
| ପ୍ରେକ୍ଷ୍ୟ    | ନୋକ୍କି                                  |
| ଜପ୍ତ୍ଵା ତୁ   | ଜ୍ଞପମ୍ ଚେୟତୁ                            |
| ପରଂ ହର୍ଷ     | ମିକ୍କ ମକିମ୍ବସ୍ଚି                        |
| ଅଵାପ୍ତଵାନ୍   | ଅଟେନ୍ତତାର୍.                             |

ବୀରଣାକିଯ ରାମର୍ ପରିସତ୍ତମ ଚେୟତୁକୋଣ୍ଡୁ  
ମୁମ୍ମମୁଖେ ମନ୍ତ୍ରରଙ୍ଗକଳ୍ କୂରି ନୀର୍ ପରୁକି  
ବିଲ୍ ଏନ୍ତି ଆୟତଵଣେ ନୋକ୍କି ଜ୍ଞପମ୍ ଚେୟତୁ  
ମିକ୍କ ମକିମ୍ବସ୍ଚି ଅଟେନ୍ତତାର୍.

ராவண் பிக்ஷி ஹஸ்தமா யுஷ்மா ஸமுபாகமத் ।  
ஸர்வயனேந மஹதா வ஧ே தஸ்ய ஧தோஅபவத் ॥ 30

rAvaNam prekShya hruShTAtmA yuddhAya samupAgatam |  
sarvayatnena mahatA vadhe tasya dhrutoBavat || 30

ராவணம் ப்ரேரக்ஷி ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகதம் |  
ஸர்வயத்னேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத் ॥ 30

|           |                  |
|-----------|------------------|
| ஹஸ்தமா    | உள்ள உவகையுடன்   |
| யுஷ்மா    | போர் செய்ய       |
| ராவண்     | ராவணனை           |
| பிக்ஷி    | நோக்கி           |
| ஸமுபாகமத் | அருகே சென்றார்.  |
| ஸர்வயனேந  | முழு முயற்சியோடு |
| தஸ்ய      | அவனை             |
| வ஧ே       | கொல்வதில்        |
| மஹதா ஧த:  | மிக்க உறுதியாக   |
| அபவத்     | ஆனார்.           |

உள்ள உவகையுடன் போர் செய்ய ராவணனை  
நோக்கி அருகே சென்றார். முழு முயற்சியோடு  
அவனை கொல்வதில் மிக்க உறுதியாக ஆனார்.

அத ரவி: அவட்ட நிரீக்ஷ ராம்

முடிதமா: பரம் ப்ரஹஸ்மாண: ।  
நிஶிசரபதிஸங்கூய வி஦ித்வ  
சூராணமத்யாதோ வசஸ்த்வரேதி ॥ 31

atha ravi: avadat nirlkShya rAmam  
muditamanA: paramam prahruShyamANa: |  
niSicarapatisamkShayam vidityA  
suragaNamadhyagato vacastvareti || 31

அத ரவி: அவதத் நிரீக்ஷ ராமம்  
முதிதமா: பரமம் ப்ரஹஸ்மாண: ।  
நிஶிசரபதிஸம்கூயம் விதித்வா  
ஸூரகணமத்யகதோ வசஸ்த்வரேதி ॥ 31

|              |                              |
|--------------|------------------------------|
| அத ஸுராண     | பிறகு தேவர்களின் கூட்டத்தின் |
| மத்யாதோ      | நடுவிலிருக்கும்              |
| ரவி:         | சூரியன்                      |
| நிஶிசர       | அரக்கர்களின்                 |
| பதி          | அரசனின்                      |
| ஸங்கூய       | அழிவை                        |
| வி஦ித்வ      | அறிந்து                      |
| பரம்         | மிக்க                        |
| ப்ரஹஸ்மாண:   | மகிழ்ச்சி அடைந்து            |
| முடிதமா:     | மன உவகையோடு                  |
| ராம் நிரீக்ஷ | ராமரைப் பார்த்து             |
| த்வர இதி     | வேகமாய் முடி என்ற            |

வச: அவடத் சொல்லை சொன்னார்.

38 ஆதித்யஹ்ருதயம்

பிறகு தேவர்களின் கூட்டத்தின் நடுவிலிருக்கும்  
சூரியன், அரக்கர்களின் அரசனின் அழிவை அறிந்து  
மிக்க மகிழ்ச்சி அடைந்து மன உவகையோடு  
ராமரைப் பார்த்து வேகமாய் முடி  
என்ற சொல்லை சொன்னார்.

இत्यार्षे श्रीमद्रामायणे  
वाल्मीकीये आदिकाव्ये युद्धकाण्डे  
आदित्यहृदयम् नाम सप्तोत्तरशततमः सर्गः ॥

ityArShe SrlmadrAmAyaNe  
vAlmlklye AdikAvye yuddhakANDe  
Adityahrudayam nAma saptottaraSatatama: sarga: ||

இத்யார்ஷே ஸ்ரீமத்ராமாயணே  
வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்தகாண்டே  
ஆதித்யஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இत्यार्षे वाल्मीकीये      इवंवारु वால்மீகியின்  
आदिकाव्ये                          आதிகாவியம்  
श्रीमद्रामायणे                    ஸ்ரீமத் ராமாயணத்தில்  
युद्धकाण्डे                         யுத்த காண்டத்தில்  
आदित्यहृदयम् नाम      आதித्यहृदयम् नाम  
सप्तोत्तरशततमः सर्गः: नूर्थ्वेष्वावतु चर्क्कमः.

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம்  
ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்  
ஆதித்யஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம்.